

Rom

Chapter 2

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Δὸ ἄνατολόγητος εἶ, ὡ ἄνθρωπε, πῶς ὁ
ஆகையால் சாக்குச்சொல்-இயலாதவனே இருக்கிறாய், ஓ மனிதனே, எல்லா -ன்
[G1352](#) [G0379](#) [G1510](#) [G5599](#) [G0444](#) [G3956](#) [G3588](#)
- κρίων, ἐν ᾧ γὰρ κρίνεις τὸν ἔτερον,
நியாயம்தீர்க்கிறவனே, -இல் எதில் ஏனெனில் நியாயம்தீர்க்கிறாய் -ன் மற்றவனை,
[G2919](#) [G1722](#) [G3739](#) [G1063](#) [G2919](#) [G3588](#) [G2087](#)
- σεαυτὸν κατακρίνεις; τὰ γὰρ αὐτὰ πᾶσσοις, ὁ
உன்னையே தண்டனைத்தீர்க்கிறாய்; -ன் ஏனெனில் அவைகளையே செய்கிறாய், -ன்
[G4572](#) [G2632](#) [G3588](#) [G1063](#) [G0846](#) [G4238](#) [G3588](#)
- κρίων.
நியாயம்தீர்க்கிறவனே.
[G2919](#)

ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னையே குற்றவாளியாக்குகிறாய்.

- 2 οἷμα ἐν ᾧ τὸ κρίμα τοῦ Θεοῦ ἐστὶν κατὰ
அறிகிறோம் ஆனால் என்று -ன் தீர்ப்பு -ன் தேவனுடைய இருக்கிறது -படி
[G1492](#) [G1161](#) [G3754](#) [G3588](#) [G2917](#) [G3588](#) [G2316](#) [G1510](#) [G2596](#)
- ἀλήθειαν, ἐπὶ τοῦ τὰ τοιαῦτα πᾶσσοις.
சத்தியம், -மேல் -ன் -ன் இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்களின்-மேல்.
[G0225](#) [G1909](#) [G3588](#) [G3588](#) [G5108](#) [G4238](#)

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

- 3 λογίζη δὲ τοῦτο, ὡ ἄνθρωπε, ὁ κρίων τούτος
எண்ணுகிறாயோ ஆனால் இதை, ஓ மனிதனே, -ன் நியாயம்தீர்க்கிறவனே -ன்
[G3049](#) [G1161](#) [G3778](#) [G5599](#) [G0444](#) [G3588](#) [G2919](#) [G3588](#)
- τὰ τοιαῦτα πᾶσσοις, καὶ πᾶσι αὐτὰ, ὅτι
-ன் இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்களை, மற்றும் செய்து அவைகளை, என்று
[G3588](#) [G5108](#) [G4238](#) [G2532](#) [G4160](#) [G0846](#) [G3754](#)
- σὺ ἐκφύξῃ τὸ κρίμα τοῦ Θεοῦ?
நீ தப்பித்துக்கொள்வாய் -ன் தீர்ப்பு -ன் தேவனுடைய?
[G4771](#) [G1628](#) [G3588](#) [G2917](#) [G3588](#) [G2316](#)

இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?

4	ἡ	τοῦ	πλοῦτου	τῆς	χρηστότητος	αὐτοῦ,	καὶ	τῆς	ἀνοχῆς,
	அல்லது	-ன்	ஐசுவரியம்	-ன்	தயவு	அவருடைய,	மற்றும்	-ன்	பொறுமை,
	G2228	G3588	G4149	G3588	G5544	G0846	G2532	G3588	G0463
	καὶ	τῆς	μακροθυμίας	καταφρονεῖς,	ἀγνοῶν	ὅτι	τὸ	χρηστὸν	
	மற்றும்	-ன்	நீடியபொறுமை	அசட்டைசெய்கிறாய்,	அறியாமல்	என்று	-ன்	நன்மை	
	G2532	G3588	G3115	G2706	G0050	G3754	G3588	G5543	
	τοῦ	Θεοῦ,	εἰς	μετάνοιαν	σε	ἄγεις?			
	-ன்	தேவனுடைய,	-க்காக	மனந்திரும்புதல்	உன்னை	நடத்துகிறது?			
	G3588	G2316	G1519	G3341	G4771	G0071			

அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?

5	κατὰ	δὲ	τῆς	σκληρότητά	σου,	καὶ	ἀμετανόητον	καρδίαν,
	-படி	ஆனால்	-ன்	கடினத்தன்மை	உன்னுடைய,	மற்றும்	மனந்திரும்பாத	இருதயம்,
	G2596	G1161	G3588	G4643	G4771	G2532	G0279	G2588
	θησαυρίζεις	σεαυτῷ	ὀργῆς	ἐν	ἡμέρᾳ	ὀργῆς,	καὶ	
	சேர்த்துவைக்கிறாய்	உனக்கே	கோபம்	-இல்	நாள்	கோபத்தின்,	மற்றும்	
	G2343	G4572	G3709	G1722	G2250	G3709	G2532	
	ἀποκαλύψεις	δικαιοκρίσιός	τοῦ	Θεοῦ,				
	வெளிப்படுத்துதல்	நீதியான-நியாயத்தீர்ப்பு	-ன்	தேவனுடைய,				
	G0602	G1341	G3588	G2316				

உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

6	ὁς	ἀποδύσει	ἐκάστω,	κατὰ	τὰ	ἔργα	αὐτοῦ:
	யார்	கொடுப்பார்	ஒவ்வொருவனுக்கும்,	-படி	-ன்	கிரியைகள்	அவனுடைய:
	G3739	G0591	G1538	G2596	G3588	G2041	G0846

தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.

7	τοῖς	μὲν	καθ'	ἴσως	ἔργου	ἀγαθῶν,	δόξαν	καὶ	τιμὴν
	-ன்	உண்மையில்	-படி	பொறுமை	கிரியை	நல்ல,	மகிமை	மற்றும்	கனம்
	G3588	G3303	G2596	G5281	G2041	G0018	G1391	G2532	G5092
	καὶ	ἀφθαρσίαν	ζῆτοῦσιν,	ζῶν	αἰώνιον;				
	மற்றும்	அழியாமை	தேடுகிறவர்களுக்கு,	ஜீவன்	நித்தியமான;				
	G2532	G0861	G2212	G2222	G0166				

சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார்.

8	τοῖς	δὲ	ἐξ	ἐπιθείας,	καὶ	ἀπειθοῦσα	τῆ	ἀληθείᾳ,
	-ன்	ஆனால்	-இலிருந்து	சுயநலம்,	மற்றும்	கீழ்ப்படியாதிருக்கிற	-ன்	சத்தியம்,
	G3588	G1161	G1537	G2052	G2532	G0544	G3588	G0225
	πειθομένους	δὲ	τῆ	ἀδικίᾳ,	ὀργῆ	καὶ	θυσίᾳ;	
	கீழ்ப்படிகிற	ஆனால்	-ன்	அநீதி,	கோபம்	மற்றும்	உக்கிரம்;	
	G3982	G1161	G3588	G0093	G3709	G2532	G2372	

சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.

9 Ἰλιψιδ καὶ στενοχωρία, ἐπὶ παῖσαν ψυχὴν ἀνθρώπου τοῦ
 உபத்திரவம் மற்றும் நெருக்கம், -மேல் எல்லா ஆத்துமா மனிதனின் -ன்
[G2347](#) [G2532](#) [G4730](#) [G1909](#) [G3956](#) [G5590](#) [G0444](#) [G3588](#)

κατεργαζόμενος τὸ κακόν, Ἰουδαίου τε παῶτον, καὶ
 செய்துகொண்டிருக்கிற -ன் தீமை, யூதனுக்கு -ம் முதலாவது, மற்றும்
[G2716](#) [G3588](#) [G2556](#) [G2453](#) [G5037](#) [G4412](#) [G2532](#)

Ἕλληνας;
 கிரேக்கனுக்கு;
[G1672](#)

| முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.

10 δόξα δέ, καὶ τιμῆ, καὶ εἰρήνη παντὶ τῷ ἐργαζόμενῳ
 மகிமை ஆனால், மற்றும் கனம், மற்றும் சமாதானம் எல்லா -ன் செய்கிறவனுக்கு
[G1391](#) [G1161](#) [G2532](#) [G5092](#) [G2532](#) [G1515](#) [G3956](#) [G3588](#) [G2038](#)

τὸ ἀγαθόν, Ἰουδαίῳ τε παῶτον, καὶ Ἕλλησι.
 -ன் நன்மை, யூதனுக்கு -ம் முதலாவது, மற்றும் கிரேக்கனுக்கு.
[G3588](#) [G0018](#) [G2453](#) [G5037](#) [G4412](#) [G2532](#) [G1672](#)

| முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்.

11 ὁ ἴσως ἔστιν προσπαολιμψία παρὰ τῷ Θεῷ.
 இல்லை ஏனெனில் இருக்கிறது பட்சபாதம் -இடத்தில் -ன் தேவன்.
[G3756](#) [G1063](#) [G1510](#) [G4382](#) [G3844](#) [G3588](#) [G2316](#)

| தேவனிடம் பட்சபாதம் இல்லை.

12 Ὅσοι γὰρ ἀνόμωοι ἦμαρτον,
 எத்தனைபேர் ஏனெனில் நியாயப்பிரமாணம்-இல்லாமல் பாவம்செய்தார்களோ,
[G3745](#) [G1063](#) [G0460](#) [G0264](#)

ἀνόμωοι καὶ ἀπολοῦνται; καὶ ὅσοι ἐν
 நியாயப்பிரமாணம்-இல்லாமல் -ம் அழிந்துபோவார்கள்; மற்றும் எத்தனைபேர் -இல்
[G0460](#) [G2532](#) [G0622](#) [G2532](#) [G3745](#) [G1722](#)

νόμωοι ἦμαρτον, δὲ νόμωοι
 நியாயப்பிரமாணம் பாவம்செய்தார்களோ, மூலம் நியாயப்பிரமாணம்
[G3551](#) [G0264](#) [G1223](#) [G3551](#)

κρηθίρονται,
 நியாயம்தீர்க்கப்படுவார்கள்,
[G2919](#)

| எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.

13 οὐ γὰρ οἱ ἀκροαταὶ νόμῳ δίκαιοι
இல்லை ஏனெனில் -ன் கேட்கிறவர்கள் நியாயப்பிரமாணத்தின் நீதிமாண்கள்
[G3756](#) [G1063](#) [G3588](#) [G0202](#) [G3551](#) [G1342](#)

παρὰ τῷ Θεῷ, ἀλλ' οἱ ποιηταὶ νόμῳ
-இடத்தில் -ன் தேவன், ஆனால் -ன் செய்கிறவர்கள் நியாயப்பிரமாணத்தின்
[G3844](#) [G3588](#) [G2316](#) [G0235](#) [G3588](#) [G4163](#) [G3551](#)

δικαιωθῆσονται.
நீதிமாண்களாக்கப்படுவார்கள்.
[G1344](#)

நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமாண்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமாண்களாக்கப்படுவார்கள்.

14 ὅταν γὰρ ἔθνη, τὰ μὴ νόμῳ ἔχοντα,
எப்போது ஏனெனில் ஜாதிகள், -ன் இல்லை நியாயப்பிரமாணம் உடையவர்களாய்,
[G3752](#) [G1063](#) [G1484](#) [G3588](#) [G3361](#) [G3551](#) [G2192](#)

φύσει τὰ τοῦ νόμῳ ποιῶσιν, οὕτοι
இயல்பாக -ன் -ன் நியாயப்பிரமாணத்தின் செய்கிறார்களோ, இவர்கள்
[G5449](#) [G3588](#) [G3588](#) [G3551](#) [G4160](#) [G3778](#)

νόμῳ μὴ ἔχοντες ἔαυτοῖς εἶσιν
நியாயப்பிரமாணம் இல்லை உடையவர்களாய் தங்களுக்கே இருக்கிறார்கள்
[G3551](#) [G3361](#) [G2192](#) [G1438](#) [G1510](#)

νόμος,
நியாயப்பிரமாணம்,
[G3551](#)

அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள்.

15 οἵτινες ἐνδείκνυται τὸ ἔργον τοῦ νόμου, γραπτὸν
யாரெனில் காண்பிக்கிறார்கள் -ன் கிரியை -ன் நியாயப்பிரமாணத்தின், எழுதப்பட்ட
[G3748](#) [G1731](#) [G3588](#) [G2041](#) [G3588](#) [G3551](#) [G1123](#)

ἐν ταῖς καρδίαις αὐτῶν, συμμαρτυροῦσιν αὐτῶν τῷ
-இல் -ன் இருதயங்கள் அவர்களுடைய, சாட்சிகொடுக்கிற அவர்களுடைய -ன்
[G1722](#) [G3588](#) [G2588](#) [G0846](#) [G4828](#) [G0846](#) [G3588](#) [G3588](#)

συνειδήσεως, καὶ μετὰ τὸ ἀλλήλων, τῶν λογισμῶν
மனசாட்சி, மற்றும் இடையில் ஒருவருக்கொருவர், -ன் எண்ணங்கள்
[G4893](#) [G2532](#) [G3342](#) [G0240](#) [G3588](#) [G3053](#)

κατηγοροῦντων ἢ καὶ ἀπολογουμένων,
குற்றம்சாட்டுகிற அல்லது -ம் நியாயம்-பேசுகிற,
[G2723](#) [G2228](#) [G2532](#) [G0626](#)

அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.

- 16 ἐν Πῆλι ἡμέρα, <ῶτε> κρῖνει ὁ Θεὸς τὰ
 -இல் எந்த நாள், எப்போது நியாயம்தீர்க்கிறார் -ன் தேவன் -ன்
[G1722](#) [G3739](#) [G2250](#) [G3753](#) [G2919](#) [G3588](#) [G2316](#) [G3588](#)
- κρπατὰ τῶν ἀνθρῶπων, κατὰ τὸ εὐαγγέλιον μου, διὰ
 மறைவானவைகளை -ன் மனிதர்களின், -படி -ன் நற்செய்தி என்னுடைய, மூலம்
[G2927](#) [G3588](#) [G0444](#) [G2596](#) [G3588](#) [G2098](#) [G1473](#) [G1223](#)
- Χριστοῦ Ἰησοῦ.
 கிறிஸ்து இயேசு.
[G5547](#) [G2424](#)

என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயம்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

- 17 Εἰ δὲ σὺ Ἰουδαῖος ἐπινομάζῃ, καὶ
 ஆனால் ஆனால் நீ யூதன் என்று-அழைக்கப்படுகிறாய், மற்றும்
[G1487](#) [G1161](#) [G4771](#) [G2453](#) [G2028](#) [G2532](#)
- ἐπιαναπαύῃ νόμῳ, καὶ καυχῆσαι ἐν Θεῷ;
 சார்ந்திருக்கிறாய் நியாயப்பிரமாணம், மற்றும் பெருமைபாராட்டுகிறாய் -இல் தேவன்;
[G1879](#) [G3551](#) [G2532](#) [G2744](#) [G1722](#) [G2316](#)

நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,

- 18 καὶ γινώσκεις τὸ θέλημα, καὶ δοκιμάζεις τὰ διαφέροντα,
 மற்றும் அறிகிறாய் -ன் சித்தம், மற்றும் பகுத்தறிகிறாய் -ன் வேறுபாடுகளை,
[G2532](#) [G1097](#) [G3588](#) [G2307](#) [G2532](#) [G1381](#) [G3588](#) [G1308](#)
- κατηγόμηνος ἐκ τοῦ νόμου;
 போதிக்கப்பட்டு -இலிருந்து -ன் நியாயப்பிரமாணம்;
[G2727](#) [G1537](#) [G3588](#) [G3551](#)

நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே.

- 19 παποθῆς τε σεαυτὸν ὀδηγῶν εἶνα, τυφλῶν,
 நம்பிக்கையாய்-இருக்கிறாய் -ம் உன்னையே வழிகாட்டி இருக்க, குருடர்களுக்கு,
[G3982](#) [G5037](#) [G4572](#) [G3595](#) [G1510](#) [G5185](#)
- φῶς τῶν ἐν σκοτει,
 ஒளி -ன் -இல் இருளில்,
[G5457](#) [G3588](#) [G1722](#) [G4655](#)

நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும்,

- 20 παιδευτῆν ἀφρόνων, διδασκαλῶν νηπίων, ἔχοντα τῆν
 கண்டிப்பவன் புத்தியில்லாதவர்களின், போதகன் பிள்ளைகளின், உடையவனாய் -ன்
[G3810](#) [G0878](#) [G1320](#) [G3516](#) [G2192](#) [G3588](#)
- μὲρφωσιν τῆς γνῶσεως καὶ τῆς ἀληθείας ἐν τῷ νόμῳ--
 வடிவம் -ன் அறிவு மற்றும் -ன் சத்தியம் -இல் -ன் நியாயப்பிரமாணம்--
[G3446](#) [G3588](#) [G1108](#) [G2532](#) [G3588](#) [G0225](#) [G1722](#) [G3588](#) [G3551](#)

பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.

21 ὁ οὖν διδῶσκων ἔτερον, σεαυτὸν ὡς διδῶσκει?
 -ன் ஆகையால் போதிக்கிற மற்றவனுக்கு, உன்னையே இல்லை போதிக்கிறாயா?
[G3588](#) [G3767](#) [G1321](#) [G2087](#) [G4572](#) [G3756](#) [G1321](#)

ὁ κηρῶσσω, μὴ κλέπτειν, κλέπτεις?
 -ன் பிரசங்கிக்கிற, இல்லை திருடவேண்டாம், திருடுகிறாயா?
[G3588](#) [G2784](#) [G3361](#) [G2813](#) [G2813](#)

| இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?

22 ὁ λέγων μὴ μοιχεύειν, μοιχεύεις? ὁ
 -ன் சொல்கிற இல்லை விபசாரம்-செய்யவேண்டாம், விபசாரம்-செய்கிறாயா? -ன்
[G3588](#) [G3004](#) [G3361](#) [G3431](#) [G3431](#) [G3588](#)

βδελυσσοῦμενος τὰ εἰδωλα, ἱεροσυλεῖς?
 அருவருக்கிற -ன் விக்கிரகங்களை, கோவில்கொள்ளையடிக்கிறாயா?
[G0948](#) [G3588](#) [G1497](#) [G2416](#)

| “விபசாரம் செய்யக்கூடாது” என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா?

23 ὁ εἰς ἐν νόμῳ καθύπερθε, διὰ τῆς παραβίασεως
 யார் -இல் நியாயப்பிரமாணம் பெருமைபாராட்டுகிறாய், மூலம் -ன் மீறுதல்
[G3739](#) [G1722](#) [G3551](#) [G2744](#) [G1223](#) [G3588](#) [G3847](#)

τοῦ νόμου, τὸν Θεὸν ἀτιμάζεις?
 -ன் நியாயப்பிரமாணத்தின், -ன் தேவனை அவமானப்படுத்துகிறாய்?
[G3588](#) [G3551](#) [G3588](#) [G2316](#) [G0818](#)

| நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனப்பண்ணலாமா?

24 τὸ γὰρ ὄνομα τοῦ Θεοῦ δι' ἑμᾶς βλασφημεῖται
 -ன் ஏனெனில் நாமம் -ன் தேவனுடைய மூலம் உங்களை தூஷிக்கப்படுகிறது
[G3588](#) [G1063](#) [G3686](#) [G3588](#) [G2316](#) [G1223](#) [G4771](#) [G0987](#)

ἐν τῷ ἔθνει, καθὼς γέγραπται.
 -இல் -ன் ஜாதிகள், எப்படி எழுதப்பட்டிருக்கிறது.
[G1722](#) [G3588](#) [G1484](#) [G2531](#) [G1125](#)

| எழுதியிருக்கிறபடி, “தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே.”

25 περιτομὴ μὲν γὰρ ὠφέλει, ἐὰν
 விருத்தசேதனம் உண்மையில் ஏனெனில் பிரயோஜனமாக-இருக்கிறது, ஆனால்
[G4061](#) [G3303](#) [G1063](#) [G5623](#) [G1437](#)

νόμον παράσχει; ἐὰν δὲ παραβιάτῃς
 நியாயப்பிரமாணம் கைக்கொள்ளுவாயானால்; ஆனால் ஆனால் மீறுகிறவன்
[G3551](#) [G4238](#) [G1437](#) [G1161](#) [G3848](#)

νόμον ἢ, ἢ περιτομὴ σοῦ,
 நியாயப்பிரமாணத்தின் ஆனாய், -ன் விருத்தசேதனம் உன்னுடைய,
[G3551](#) [G1510](#) [G3588](#) [G4061](#) [G4771](#)

ἀκροβυστία γέγονεν.
 விருத்தசேதனமில்லாமை ஆயிருக்கிறது.
[G0203](#) [G1096](#)

| நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே.

26 ἔνν οὔν ἦ ἀκροβυστία, τὰ δικάωματα τοῦ
ஆனால் ஆகையால் -ன் விருத்தசேதனமில்லாமை, -ன் நியாயங்கள் -ன்
[G1437](#) [G3767](#) [G3588](#) [G0203](#) [G3588](#) [G1345](#) [G3588](#)

νόμου
நியாயப்பிரமாணத்தின்
[G3551](#) [G5442](#) [G3756](#) [G3588](#) [G0203](#)
φιλᾶσση, οὐχ ἦ ἀκροβυστία
காக்குமானால், இல்லையா -ன் விருத்தசேதனமில்லாமை

ἀποῶ, εἰς περιτομῆν λογισθῆσεται?
அவனுடைய, -க்காக விருத்தசேதனம் எண்ணப்படுமா?
[G0846](#) [G1519](#) [G4061](#) [G3049](#)

மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா?

27 καὶ κριεῖ ἦ ἐκ φύσεως ἀκροβυστία, τὸν
மற்றும் நியாயம்தீர்க்கும் -ன் -இலிருந்து இயல்பாக விருத்தசேதனமில்லாமை, -ன்
[G2532](#) [G2919](#) [G3588](#) [G1537](#) [G5449](#) [G0203](#) [G3588](#)

νόμον, τελῶσα, σὲ τὸν δὲ γράμματος καὶ
நியாயப்பிரமாணம், நிறைவேற்றுகிற, உன்னை -ன் மூலம் எழுத்து மற்றும்
[G3551](#) [G5055](#) [G4771](#) [G3588](#) [G1223](#) [G1121](#) [G2532](#)

περιτομῆς, παραβάτην νόμου?
விருத்தசேதனம், மீறுகிறவனே நியாயப்பிரமாணத்தின்?
[G4061](#) [G3848](#) [G3551](#)

சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?

28 οὐ γὰρ ὁ ἐν, τῷ φανερωθῆ Ἰουδαῖος ἔστιν;
இல்லை ஏனெனில் -ன் -இல், -ன் வெளிப்படையான யூதன் இருக்கிறான்;
[G3756](#) [G1063](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G5318](#) [G2453](#) [G1510](#)

οὐδὲ ἦ ἐν, τῷ φανερωθῆ ἐν σαρκὶ περιτομῆ;
இல்லை-ம் -ன் -இல், -ன் வெளிப்படையான -இல் மாம்சம் விருத்தசேதனம்;
[G3761](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G5318](#) [G1722](#) [G4561](#) [G4061](#)

எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.

29 ἄλλ' ὁ ἐν τῷ κρπατῷ Ἰουδαῖος; καὶ περιτομῆ
ஆனால் -ன் -இல் -ன் மறைவான யூதன்; மற்றும் விருத்தசேதனம்
[G0235](#) [G3588](#) [G1722](#) [G3588](#) [G2927](#) [G2453](#) [G2532](#) [G4061](#)

καρδίας, ἐν πνεύματι, οὐ γράμματι; οὔ ὁ ἑταίρος οὐκ
இருதயத்தின், -இல் ஆவி, இல்லை எழுத்து; யாருடைய -ன் புகழ்ச்சி இல்லை
[G2588](#) [G1722](#) [G4151](#) [G3756](#) [G1121](#) [G3739](#) [G3588](#) [G1868](#) [G3756](#)

ἐξ ἀθροῦσων, ἄλλ' ἐκ τοῦ Θεοῦ.
-இலிருந்து மனிதர்கள், ஆனால் -இலிருந்து -ன் தேவன்.
[G1537](#) [G0444](#) [G0235](#) [G1537](#) [G3588](#) [G2316](#)

உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.